[1987 ஏப்ரல் 20

செங்கற்பட்டு மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதியில் சுற்றுலா மையம் அமைத்தல்.

417—(*வினா எண் 8195) திரு. ஜி. ஆனந்த கிருஷ்ணா: மாண்புமிகு சுற்றுலா, மதுவிலக்கு மற்றும் மின்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) செங்கற்பட்டு மாவட்டம், திருப்பெரும்புதூர் தாலுகா, செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதியில் ஒரு சுற்றுலா மையத்தை உருவாக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், இது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

மாண்புமிகு திரு. வி. வி. சுவாமிநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) தற்போது இல்லை.

(ஆ) வினா எழவில்லை.

திரு. ஜி. ஆனந்த கிருஷ்ணா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்னைக்கு அருகிலே இன்றைக்கு எந்தவிதமான டூரிஸ்ட் ஹோட்டல்களோ, டூரிஸ்ட் மையங்களோ கிடையாது. மேலும் பிக்னிக் ஸ்பாட் என்ற முறையில், அல்லது பிக்னிக் கேம்ப் என்ற முறையில் எதுவும் கிடையாது. செம்பரம்பாக்கம் பகுதி ஏரிகள் நிறைந்த பகுதியாகவும், இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதியாகவும் டூரிஸ்ட் வாசஸ்தலம் அமைவதற்கு ஏற்ற வசதிகளைப் பெற்ற பகுதியாகவும் இருப்பதாலே, உடனடியாக அல்லது வெகு சீக்கிரத்திலே ஒரு சுற்றுலா மையத்தை அங்கே அமைப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. வி. வி. சுவாமிநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கனவே 14—4—1987 அன்று சுற்றுலாத்துறை, சென்னை படகுக் குழாமுடன் இணைந்து, செம்பரம்பாக்கத்தில் ஒரு படகுப் போட்டியை நடத்தியது. மாவட்டந்தோறும் குறைந்தது 2 சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற முறையில் செங்கற்பட்டு மாவட்டத்தில், பழவேற்காடு—புலிக்காடு, அடுத்தது பூண்டி நீர்த் தேக்கம் ஆகிய இரண்டு பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கின்றன. பழவேற்காட்டில் படகுப் போக்குவரத்துக்கு என 2.85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

1987 ஏப்ரல் 20]

திரு. ஜி. ஆனந்த கிருஷ்ணா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குறைந்தது ஒரு பிக்னிக் ஸ்பாட் அல்லது பிக்னிக் கேம்ப் என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட ஒரு நிலையை யாவது அங்கே ஏற்படுத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. வி. வி. சுவாமிநாதன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்களுடைய கருத்துப்படி 'பிக்னிக் ஸ்பாட்'—டாக அறிவிப்பதற்கு வழி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்புதல்.

418—(* வினா எண் 13417) திரு. சைதை சா. துரைசாமி : மாண்புமிகு சுற்றுலா, மதுவிலக்கு மற்றும் மின்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

சென்னை தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்பு செய்ய மத்திய அரசை மாநில அரசு வற்புறுத்துமா?

மாண்புமிகு திரு. வி. வி. சுவாமிநாதன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முதல்வரின் ஆணைப்படி, 23—2—1987 முதல், தொலைக்காட்சியில் காலையில் இந்தி மொழியில் ஒளிபரப்பப்படும் தேசிய நிகழ்ச்சி வரவேற்க தக்க ஒன்று அல்ல என்றும், தேசிய நிகழ்ச்சியில் பொருத்தமான நேரத்தில், தமிழிலும் செய்தி ஒளிபரப்பு வேண்டும் என்றும் மாநில அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

திரு. சைதை சா. துரைசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவர் அவர்கள் தமிழக மக்களின் உள்ளக்கிடக்கையை எடுத்துக்காட்டுகின்ற வகையில் கடிதம் மூலம் எழுதியிருக்கின்ற அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை அறிந்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, காலையிலே ஒளிபரப்புகின்ற அந்த நிகழ்ச்சியானது தமிழிலே வந்தால் பொதுமக்கள் அனைவருக்கும் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.